

சிசல்

17.10.39. தி. கணேசய்யன்

சிசல் - 1 நுகர் - 1

Copied

17.10.39

கணபதி நண.

உதன் பெரிய மாடுனி யானச் சீர்திவ் அந்
வாடப் பெரியர்! அநேக நமஸ்கரம்.

கயக குமரையரி.


தாங்கள். 4. 10. 39ன். எழுதிய கடிதம் பெற
வேண்டும். பெற்றுப் படித்த போது 'ஏகபாதம்'
என்பதன் உண்மைப் பொருள் கண்டு
பிதமகிழ்ச்சி, பண்டித சுவையின் அந்
மை யை நினைந்து வியம் புற வேண்டும். யாதும்
கேவல நியாயங்களை மென்றுதான் நினைவேண்டும்.
உணவின் சிலபடங்களை விவரிக்காதே அது
மேல் சிவசுவாமியை அரும அரும அரும அரும
குத்திரும்' சீர்திவ் பண்டிதன் வாய் பேசிய கடித
காணும் விடும்' எழுதிய குப்பைப் படித்தல்
கேள்வியின். தாங்கள் எழுதிய குப்பைப் படித்தல்
பொருள் உண்மை வேண்டும். என்னுடைய வேண்டும்.
பித்தலன், 4. 10. 39ன் கடிதம் கடிதம்
'பண்டித சுவாமியை அரும அரும அரும அரும'
என்ற கடிதம் சீர்திவ், 'ஏகபாதம்' பெற்றுப்
கேள்வியை உண்மை உண்மை' என்னும்
விவரிக்காதே அது அரும அரும அரும அரும

93

அசல்

17.10.39. தி. கணேசமய்யன்

அசல் - 1 நகல் - 1



தமிழ் மொழி கல்வி நலத்துறை, மதுரை. தி.
க. கணேசமய்யன் அவர்கள் கருத்துக்களை
மேல்க்கண்ட ஆய்வு - அயல் செய்து.

திருவாரூர்
அ. கணேசமய்யன்
தி. கணேசமய்யன்.

நகல்

17.10.39 வினோதபதி

17-10-39

கணபதி துணை

எதன் பொதிய மரணியெனச் சீர்சால் அறிவுடைப் பெரியீர்! அநேக நமஸ்காரம்.

உபய சூலோபரி.

தாங்கள். 8-10-39ல் எழுதிய கடிதம் பெற்றேன் பெற்றுப் படித்தபோது 'சுகபாதம்' என்பதின் உண்மைப் பொருள் கண்டு மிக மகிழ்ந்து, பண்டிய கல்வி முறையின் அருமையை நினைந்து வியப் புற்றேன். யானும் தேவசாதியாயிருக்கலா மென்றுதான் நினைத்தேன்; ஏனெனில் சில படங்களில் கிங்க மெழுதி அதன் மேல் பூச் சொரிவதாக இருவரை எழுதி அவர்களுக்குச் சிறகும் தீட்டி பாம்பின் வாய்போலக்காலை வளைத்து விட்டும் எழுதிய ரூப்பதைப் பார்த்துள்ளேனாதலின் தாங்கள் எழுதியிருப்பது மிகப் பொருத்த மென்றே எண்ணுதின் றேன். வந்தவான். மு.நாகவையங்கா ரவர்கள் 'பண்டைக்காலக் கைத் தொழில் வியாபாரங்கள்' என்ற ஆராய்ச்சியில் "சுகபாத நட கூற்றம்" கோண் மர குன்றுறை பசுமை" என்றும் விவங்கு சாதிகளும் அழிந்துபோயின" என்று எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஆராய்ச்சித் தொகுதியில் பார்க்கலாம். கூற்றம் - இயமன் என்று சொன்னாலாமென்றுபது எமதுகடுத்து; "அஞ்சாதருங்கூற்றம்" "அக்காலரைக்கால் கண்டச்சாமன்" என்று வகுக்கின்றது ஆதலின் அவர்கள் கடுத்துப் பொருந்துமோ என்பதைத் தாங்கள் நோக்கி அறிவிக்குக. நிற்க:

பொருளதிகார வேலைகள் நடந்து வகுக்கின்றன. தேக அசனக்தியத்தாலும் 'நாமு நாட்கப் புலவர் சரிதம்' என வுன்று எழுதி அச்சிட்ட மையாலும் தாமத மாயிற்று. பேராசிரிய குரையல் பெரும் பாலும் பிழைகள் ஏற்பட்டுள்ளனவாக எனக்குத் தோன்று தின்றன. ஏதெழுதுவோர் சூதல் முதலிய அறித்துச் சொற்கள் இவ்வாறு போன இடங்களைப் புள்ளி போடாமல் சேர்த்து எழுதி விட்டமையாலும் அப் பிழைகள் வரவாயின. நான்

நகல்

17-10-39. ச. சீலாசாமி

யர் கடிதம்.

பதி.

172 ✓

நகல்

31

சீர்தொடர் தொழில்நுட்பம்

172

சீ கண்காணக டிபுளட்.

17.10.39.

உ. பக்கங்கள்.

Copied.

த. க. Vol No

P. 366 - 369.

46.